திரு. ப. சுந்தரம் : தலைவர் அவர்களே, இந்த திருப்பத்தூர் சாலை சரியாக இல்லாத காரணத்தினால், அங்கே பல விபத்துக்கள் நடைபெறுகின்றன. மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அங்கு வந்திருந்த போது, மேடையிலே இதைப்பற்றிச் சொன்னோம். ஆனால், இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்தத் திருப்பத்தூர் நகரை அழகுப்படுத்தும் உத்தேசம் உண்டா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு : தலைவர் அவர்களே, நான் திருப்பத்தூருக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, மாண்புமிகு உறுப்பினர் என்னுடன் வந்திருந்தார்கள். அந்த நேரத்திலே உடனடியாக அங்கிருந்த ஆணையாளரை வைத்து, சில திட்டங்களை நிறைவேற்றித் தரும்படி அங்கேயே உத்தரவிட்டேன். அதன்படி ஏறத்தாழ 7 இலட்சம் ரூபாய் செலவிலே பல்வேறு திட்டங்கள் எடுக்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. எனவே, திருப்பத்தூர் நகரை எவ்வளவு அழகுத் திருநகராக ஆக்க முடியுமோ, அதற்கான திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.

திரு. ப. சுந்தரம் : தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சொல்வது உண்மைதான். அப்படி உத்தரவிட்டும், அந்த வேலைகள் இன்னும் நடைபெறவில்லை என்பது அமைச்சர் அவர்கள் அறிவார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு : தலைவர் அவர்களே, பல்வேறு 10 திட்டங்கள் என்னிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்தத் திட்டங்கள் இப்போது செயல்முறையில் இருந்து கொண்டிருக்கிறது. முழுவதும் முடிவடைந்தபின்னர்தான், அதன் அளவு, அழகு தெரியும். ஆகவே, அதுவரை மாண்புமிகு உறுப்பினர் பொறுத்திருந்து கேட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பரமக்குடி நகரசபை.

*வினா எண். 383—திரு. செ. சிவசாமி : மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரசபையை முதல் தர நிலைக்கு உயர்த்துவதற்கு அரசிடம் செயற்குறிப்பு உள்ளதா?

(ஆ) ஆம் எனில் அதன் விவரம் என்ன?

1981 மார்ச் 5]

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு : (அ) இல்லை.

(ஆ) வினா எழவில்லை.

திரு. செ. சிவசாமி : பேரவைத் தலைவர் அவர்களே; பரமக்குடி மிகப் பெரிய நகரசபை. கிட்டத்தட்ட 66,000 ஜனத்தொகையைக் கொண்ட நகரசபை, அந்த நகரசபையை இது வரைக்கும் முதல் நிலை நகரசபையாக ஆக்காமல் இருப்பது அநியாயமானது. என்ன காரணத்தினாலோ......

மாண்புமிகு பேரவைத் தலைவர் : ஆக்காமல் இருப்பது அநியாயமானது என்றெல்லாம் சொல்லக்கூடாது. ஆக்க முடியுமா என்று கேட்கலாம்.

திரு. செ. சிவசாமி : அங்கே 3, 4 மாடிக் கட்டிடங்கள் எல்லாம வளர்ந்திருக்கின்றன. அப்படியிருந்தும்கூட, மக்களுக்கு நன்மை செய்வதற்காக அந்த நகரசபையை முதல் நிலை நகரசபையாக இன்னும் ஆக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு : இந்த நகராட்சி தற்போது இரண்டாம தரமாக இருந்து வருகிறது. முதல் நிலைக்கு உயர்த்த வேண்டுமென்றால், சென்ற 3 ஆண்டுகளுக்கு அந்த நகரசபையின் வருமானம் பொதுக் கணக்கில் 10 இலட்சம் ரூபாயும், எல்லாக் கணக்குகளும் சேர்த்து 15 இலட்சம் ரூபாயாகவும் இருத்தல் வேண்டும். அது குறைவாக இருக்கின்ற காரணத்தினால், முதல் நிலையாக ஆக்க முடியாத நிலையிலே இருக்கின்றறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், நகராட்சியினுடைய நிதி நிலைமையை ஆராய்ச்சிக் குழு அரசுக்கு ஒரு அறிக்கையைக் கொடுத்திருக்கிறது. அதன் அடிப்படையிலே வருமானத்தைப் பெருக்குவதற்கு உண்டான நிலையை ஆராய்ந்து வருகிறோம். நிதி நிலை அதிகமானவுடன் அதைச் செய்யலாம்.

திரு. செ. சிவசாமி : பேரவைத் தலைவர் அவர்களே, நான ஏற்கனவே சொன்னேன், பத்தாண்டுகளுக்கு முன்னாலே நிர்ணயிக்கப்பட்ட அந்த வருமானத்தின் அடிப்படையிலே இன்றைக்கு மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்கள் கணக்குச் சொல்கிறார்கள். அப்படி இருந்தும் கூட 10, 15, 25 இலட்சம் வருமானம் வரவேண்டுமென்று சொல்கிறார்கள். கடந்த டி. டி. சி மீட்டிங்கில் 24 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் வருமானம் வருகிறது என்று சொன்னார்கள். கிட்டத்தட்ட ஓராயிரம் அல்லது இரண்டாயிரம் தான் வித்தியாசம் இருக்கிறது. ஆகவே அதைப் புதிதாக நிர்ணயம் செய்தால் இது அதிகமாகக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது.

உடனடியாகக் கவனித்து முதல் நிலை நகரசபை என்று அறிவிக்க நடவடிக்கை எடுக்குமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு : பேரவைத் தலைவர் அவர்களே, இந்த நகராட்சிகளை முதல் நிலை, இரண்டாம் நிலை என்றாக்குவது என்று சொன்னாலும், புதிய நகராட்சி என்று அறிவிக்க வேண்டுமென்று சொன்னாலும், மைய அரசின் மூலமாக ஒரு தடை உத்தரவு இருக்கிறது. இதற்குக் காரணம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்துகொண்டிருக்கிற காரணத்தால் இவைகள் எல்லாம் 1981-ம் ஆண்டு ஜூன் திங்கள் 30 ஆம் தேதி வரையிலும் செய்யக் கூடாது என்று உத்தரவு இருக்கிற காரணத்தால் இவை நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன.

திரு. த. இராமசாமி : பேரவைத் தலைவர் அவர்களே, இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற நகரியமாக இராமேஸ்வரம் இயங்கி வருகிறது. இந்த இராமேஸ்வரம் நகரியத்தை நகரசபையாக மாற்றுவதற்கு அரசிடம் திட்டம் ஏதும் இருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு : தலைவர் அவர்களே, மூலக்கேள்வி பரமக்குடி பற்றியது.

தாராபுரம் பாசன வாய்க்காலில் கலக்கும் கழிவுப்பொருள்கள்.

*வினா எண் 384—திரு. கு. ரமணி : மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) தாராபுரம் நகரத்தின் மத்தியில் சென்று கொண்டிருக்கும் பாசன வாய்க்காலில் நகரத்தின் வீதிகளிலிருந்து கழிவுநீர், கழிவுப்பொருள்கள் தாராளமாகப் போய் கலந்து தண்ணீரை கெடுத்து வருவது அரசுக்குத் தெரியுமா?

(ஆ) நகர மக்கள் அந்த வாய்க்கால் தண்ணீரை குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்துவதால் தொத்து நோய்கள் பரவும் அபாயமுள்ளதை அரசு கவனித்துள்ளதா?

(இ) இவைகளைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு : (அ) மற்றும் (ஆ) தாராபுரம் நகரின மத்தியில் செலலும் வாய்க்கால் தண்ணீரை அருகிலுள்ள குடிசைவாழ் மக்கள் குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்துவதில்லை. துணிகளை துவைப்பதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.